



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 253.]

## பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2018 ஏப்பிரல் 06, வெள்ளிக்கிழமை மு.ப. 10.30 மணிக்கு

### சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்

கௌரவ (திருமதி) தலதா அதுகோரல, நீதி அமைச்சர்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, அரச தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ மனோ கணேசன், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர்

கௌரவ பழனி திகாம்பரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ நவின் திசாநாயக்க, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்

கௌரவ காயினி ஜயவிக்கிரம பெரேரா, புத்தசாசன அமைச்சர்

கௌரவ றிஸாட் பதியுதீன், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்

கௌரவ திலக் மாரபன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ பைஸர் முஸ்தபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

கௌரவ அர்ஜுன ரணதுங்க, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ பாட்டனி சம்பிக ரணவக்க, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

கௌரவ சந்திம வீரக்கொடி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்

கௌரவ மலிக் சமரவிக்ரம, அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்

கௌரவ மங்கள சமரவீர, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

- கௌரவ ரவீந்திர சமரவீர**, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர்
- கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா**, நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சர்
- கௌரவ டி.எம். சுவாமிநாதன்**, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்
- கௌரவ ரணப் ஹகீம்**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்
- கௌரவ பி. ஹரிசன்**, கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சர்
- கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன**, அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ வசந்த அலுவிறாரே**, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரீ. பீ. ஏக்கநாயக்க**, காணி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ பியசேன கமகே**, கருத்திட்ட முகாமைத்துவம், இளைஞர் அலுவல்கள் மற்றும் தென் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ அஜித் பி. பெரேரா**, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ஏ. டி. பிரேமதாசு**, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ இரான் விக்கிரமர்தன**, நிதி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ருவன் விஜேவர்தன**, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
- கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம**, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ லக்ஷமன் செனேவிர்தன**, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ஏ. எச். எம். பெளரி**, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர்
- கௌரவ அசோக் அபேசிங்க**, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்
- கௌரவ லஸந்த அலகியவன்ன**, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்
- கௌரவ பைஸால் காசிம்**, சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ (திருமதி) சுமேதா ஜி. ஜயசேன**, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் பிரதி அமைச்சர்
- கௌரவ பாஸித குமார தெவரப்பெரும**, உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்
- கௌரவ கருணாரத்ன பரணவிதான**, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்
- கௌரவ சுசந்த புஞ்சிநிலமே**, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ்**, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி  
 கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன  
 கௌரவ துஷார இந்துனில் அமரசேன  
 கௌரவ டலஸ் அழகப்பெரும  
 கௌரவ ஆனந்த அலுத்தமகே  
 கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே  
 கௌரவ அ. அரவிந்த் குமார்  
 கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி  
 கௌரவ வேலு குமார்  
 கௌரவ சந்திம கமகே  
 கௌரவ உதய பிரபாத் கம்மன்பில  
 கௌரவ நிறால் கலப்பத்தி  
 கௌரவ தினேஷ் குணவர்தன  
 கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன  
 கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர  
 கௌரவ டி.வீ. சானக  
 கௌரவ சிசிர ஜயகொடி  
 கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ  
 கௌரவ நலின் பண்டார ஜயமஹ  
 கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன  
 கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன  
 கௌரவ லக்கி ஜயவர்தன  
 கௌரவ மயில்வாகனம் திலகராஜா  
 கௌரவ ஜனக பண்டார தென்னகோன்  
 கௌரவ சிறினால் டி. மெல்  
 கௌரவ ஈ. ரன்ஜித் த சொய்சா  
 கௌரவ அநூர திசாநாயக்க  
 கௌரவ மயந்த திசாநாயக்க  
 கௌரவ டக்ளஸ் தேவானந்தா  
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார  
 கௌரவ புத்திக பத்திறண  
 கௌரவ கே.கே. பியதாஸ  
 கௌரவ சனத் திசாந்த பெரேரா  
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா  
 கௌரவ அசோக்க பிரியந்த  
 கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர

கௌரவ தார்க்க பாலசூரிய  
 கௌரவ விஜித பேருகொட  
 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா  
 கௌரவ கே. காதர் மஸ்தான்  
 கௌரவ இம்ரான் மஹ்ரூப்  
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க  
 கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண  
 கௌரவ பிமல் ரத்நாயக்க  
 கௌரவ பிரசன்ன ரணதுங்க  
 கௌரவ பிரசன்ன ரணவீர  
 கௌரவ இஷாக் ரஹுமான்  
 கௌரவ முஜிபுர் ரஹுமான்  
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா  
 கௌரவ சமல் ராஜபசஷ  
 கௌரவ மஹிந்த ராஜபக்ஷ  
 கௌரவ காமினி லொக்ருகே  
 கௌரவ ஜானக வக்ஞும்புர  
 கௌரவ விதுற விக்கிரமநாயக்க  
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன  
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸீதா விஜேமான்ன  
 கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன  
 கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன  
 கௌரவ துலீப் விஜேசேகர  
 கௌரவ ஹேஷான் விதானகே  
 கௌரவ குமார வெல்கம  
 கௌரவ சந்தித் சமரசிங்க  
 கௌரவ ஈ. சரவணபவன்  
 கௌரவ அண்ணாமலை நடேச சிவசக்தி  
 கௌரவ எம்.ஏ. சுமந்திரன்  
 கௌரவ வடிவேல் சுரேஷ்  
 கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி  
 கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

திரு. தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்

திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

**ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.**

**1. சபாநாயகரின் அறிவித்தல்கள்:** சபாநாயகர் பின்வருமாறு அறிவித்தல் விடுத்தார்:

“139 ஆவது பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு வாரத்தில் பணியாற்றுவதற்காக 2015 ஒற்றோபர் 07 ஆம் திகதி என்னால் பெயர்குறிப்பிடப்பட்ட தவிசாளர் குழாமில் கௌரவ தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும் கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம ஆகியோர்களுக்குப் பதிலாக கௌரவ க. துரைரட்சிங்கம் மற்றும் கௌரவ (டாக்டர்) துஸிதா விஜேமான்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களை தவிசாளர் குழாமிற்கு பெயர் குறிப்பிட்டிருப்பதாக பாராளுமன்றத்திற்கு அறிவித்துக் கொள்கின்றேன்.”

**2. குழு அறிக்கைகள் சமர்ப்பணம்:** (1) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சரேஷ், அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டம் 27(1) பிரிவின் கீழான கட்டளைகள்;
- (ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டம் 25 அ பிரிவின் கீழான கட்டளை; மற்றும்
- (iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டம் 27(1) (ஆ) பிரிவின் கீழான கட்டளை ஆகியவற்றைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கைகள் **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.**

(2) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, அக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட, “2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் கீழ் கட்டளைகள்” தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.**

**3. மனுக்கள் :**

- (1) (i) பத்தரமுல்ல, ரஜமல்வத்த வீதி, இல. 1184/1 இல் வதியும் திருமதி பீ.ஏ. பமுதினி ஜயலத்தினது 2018.02.14 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
- (ii) மகுல்பொத்த, நிக்கவெஹெரவில் வதியும் திரு. டி.எம். வசந்த திசாநாயக்கவினது 2018.01.05 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்  
கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க சமர்ப்பித்தார்.
- (2) கொழும்பு 02, இலங்கை மின்சார சபை, விசேட விசாரணைப் பிரிவில் சேவையாற்றும் திருமதி கே.ஆர்.பி. தூல்வலவினது 2018.01.29 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ புத்திக பத்திறண சமர்ப்பித்தார்.

25அ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

**4. அனுதாபப் பிரேரணை:** முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய காலஞ்சென்ற கௌரவ எஸ். அலவி மௌலானாவின் அனுதாபப் பிரேரணையை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய காலஞ்சென்ற கௌரவ எஸ். அலவி மௌலானாவின் மறைவையொட்டி இப்பாராளுமன்றத்தில் இரங்கலுரை நிகழ்த்திய இரு தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் தானும் இணைந்துகொண்டு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக கௌரவ சபாநாயகர் அறிவித்ததோடு இவ்வுரைகள் அடங்கிய பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) அதிகார அறிக்கையின் பிரதியை காலஞ்சென்ற உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தைப் பணித்தார்.

**5. அனுதாபப் பிரேரணை:** முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய காலஞ்சென்ற கௌரவ கருப்பையா வேலாயுதத்தின் அனுதாபப் பிரேரணையை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய காலஞ்சென்ற கௌரவ கருப்பையா வேலாயுதத்தின் மறைவையொட்டி இப்பாராளுமன்றத்தில் இரங்கலுரை நிகழ்த்திய இரு தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் தானும் இணைந்துகொண்டு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக கௌரவ சபாநாயகர் அறிவித்ததோடு இவ்வுரைகள் அடங்கிய பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) அதிகார அறிக்கையின் பிரதியை காலஞ்சென்ற உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தைப் பணித்தார்.

**6. அனுதாபப் பிரேரணை:** முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய காலஞ்சென்ற கௌரவ சுரநிமல் ராஜபக்ஷவின் அனுதாபப் பிரேரணையை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய காலஞ்சென்ற கௌரவ சுரநிமல் ராஜபக்ஷவின் மறைவையொட்டி இப்பாராளுமன்றத்தில் இரங்கலுரை நிகழ்த்திய இரு தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் தானும் இணைந்துகொண்டு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக கௌரவ சபாநாயகர் அறிவித்ததோடு இவ்வுரைகள் அடங்கிய பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) அதிகார அறிக்கையின் பிரதியை காலஞ்சென்ற உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தைப் பணித்தார்.

**7. அனுதாபப் பிரேரணை:** முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய காலஞ்சென்ற கௌரவ யூ.பி. விஜேகோனின் அனுதாபப் பிரேரணையை காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகிய காலஞ்சென்ற கௌரவ யூ.பி. விஜேகோனின் மறைவையொட்டி இப்பாராளுமன்றத்தில் இரங்கலுரை நிகழ்த்திய இரு தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் தானும் இணைந்துகொண்டு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக கௌரவ சபாநாயகர் அறிவித்ததோடு இவ்வுரைகள் அடங்கிய பாராளுமன்ற விவாதங்கள் (ஹன்சாட்) அதிகார அறிக்கையின் பிரதியை காலஞ்சென்ற உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்குமாறும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தைப் பணித்தார்.

(பி.ப. 5.30 மணிக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை தாங்கினார். )

**8. தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்):** நீதி அமைச்சர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த சட்டமூலம்,— (19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையினைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

சட்டமூலம் 2018 ஏப்பிரல் 19 ஆம் திகதி வியாழக்கிழமை இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமெனவும் அச்சிடப்பட வேண்டுமெனவும் உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.

**9. குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்):** நீதி அமைச்சர் சார்பாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த சட்டமூலம்,— 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

சட்டமூலம் 2018, ஏப்பிறல் 19 ஆம் திகதி வியாழக்கிழமை இரண்டாம் மதிப்பீடு செய்யப்பட வேண்டுமெனவும் அச்சிடப்பட வேண்டுமெனவும் உரிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனவும் கட்டளையாயிற்று.

**10. பாராளுமன்ற அமர்வு:** காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வு கலையும் போது 2018, ஏப்பிறல் 19 ஆம் திகதி, வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி வரை ஒத்திவைக்கப்படுமாக.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

**11. ஒத்திவைப்பு :** “இப் பாராளுமன்றம் இப்போது ஒத்திவைக்கப்படுமாக” என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பி.ப. 5.34 மணிக்கு, இன்றைய தின சபைத் தீர்மானத்திற்கு ஏற்ப, 2018 ஏப்பிறல் 19 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.